

மாணிக்க வாசகர்



வட்டூர் கி. துரைசாமி ஜயங்கார், B.A.,

நாலாசிரியர்,

28

இரண்டாவது பதிப்பு

கே. விஜயம் கம்பெனி,
இராயப்பேட்டை, சென்னை.

வை]

[அலு 8.



INTRODUCTION

MANIKKA-VACHAKAR, the hero of the play, is the
rliest of the galaxy of four Saiva Saints, who have in
eir sublime poems sung the praises of God SIVA, enriched
r sacred Tamil Literature in its philosophical side, and
ving left behind them immortal fame, won their freedom
m physical bondage by their extreme devotion or Parama
akthi. Bodies may die but their fame will never disappear.

MANIKKA VACHAKAR was a Brahmin, born in **TIRU-**
AVOOR, a village 6 miles south of Melur. His original
name was **VADAVOORAR**. Before his 16th year, he became
proficient in all Sastras and Agamas and an eminent Tamil
scholar.

King **ARIMARDANA**, who was then the Pandiyan king
hearing of the greatness of the scholar and poet, invited him
to his Darbar and appointed him as Prime Minister. Under
the able statesmanship of Manikka Vachakar, the administra-
tion of the kingdom was being carried on without failure of
any kind. The people enjoyed prosperity and plenty.

But times changed. As usual in the history of every
country, our hero saint also had a set of rivals, who became
jealous of his eminence and were conspiring to bring about
his fall.

At that time the king heard of an invasion of Pandiyan
territory by Chera armies. The king and his ministers sat
in council, and began to discuss the method of self defence
and counter-act the threatened invasion. The Commanders

announced that the cavalry was not sufficiently strong, and if it was not strengthened by the import of new and strong horses, he would be unable to cope with the task that might be assigned to him. The king had the greatest confidence in our hero. In those days, horses were imported in the ports of the eastern coast (Bay of Bengal), and our hero was despatched with all paraphernalia and with large sums of money for the purchase of horses.

Manikka Vachakar, on his way to the coast, one day, encamped at THIRUPPERUNDURAI, a famous ancient Saiva-stalam. He worshipped the God and by chance met a Saivachariar with his disciples. He had his Upadesam or initiation. And from that moment he became one of the famous Sivabhaktas. He entirely forgot himself and his mission. He found the temple in a ruined condition. Just as RAMADAS of a later period, he appropriated the king's treasure for renewing the temple.

Days passed. Our hero did not return to Madura as anticipated. His rivals took advantage of this opportunity and informed the king that his Prime Minister, in whom he had so much confidence, had abused the trust and had squandered his wealth.

The king was enraged and sent an ultimatum to our hero, calling upon him to explain the delay. Manikka Vachakar now found out his mistake and represented difficulties to his Guru who just appeared again on the scene.

On his advice and believing in the protection of God, he appeared before the king and represented that horses would arrive in a few days. On the appointed day the king, his ministers and people were anxiously expecting the arrival of the horses. Anxious moments passed. Lo! as if by in-

an army of horses appeared before the king headed by a stalwart cavalier. The king was satisfied. The horses were taken to the stables. But in the night, by a miracle all the horses became jackals and began to howl and roam about in the Madura streets and at last disappeared. This is the famous miracle of God, called ஸ்ரீகியப் பர்மாக்கல் which is even now enacted during Avani Moola Utsavam in Madura.

The king became enraged again and began to chastise his minister. The whole town of Madura was flooded by the Vaiga river water. The king called upon the people to raise an embankment. An old woman was unable to do her duty. God, who acted the part of her servant, did not do his work. The King finding him guilty, whipped him on his back with his cane. But the effect of that whipping was simultaneously felt by all the people including the king himself.

Then the king discovered that it was God's miracle and that Manikka Vachakar was a famous saint in whose cause God worked these miracles. The king apologised to him and was forgiven.

Manikka Vachakar resigned his ministry, renounced the world, visited all the Siva temples singing the sublimity of God and attained Mukti at the feet of Chidambara Natara-jar. The collection of his songs is known as Tiruvachakam

This is the story of that Great Saint who is the hero of the play which I have had the honour to review.

Great men are born and die but their fame will never die. The author of the play deserves our congratulations on the choice of his plot. His exquisite style, and development of the plot interwoven with beautiful songs of the modern type add to the success of the plot.

It is with great pleasure, that I congratulate the Members of the **Madura Young Men's Amateur Association** under whose auspices the author of this play won his prize in a competition started by the said Association. The Association is really doing a useful and valuable work by creating a love for Tamil authorship and is setting an example to be followed by other kindred associations interested in the development of our Tamil Literature in various branches and the thanks of the lovers of our Tamil language are largely due to the members of the Association.

MADURA,
8-5-1919.

R. S. NARAYANASWAMI AIYER,
B. A., B. L.,
Editor of KALVI, Madura.

REPORT OF THE SECRETARIES.

It is with much pleasure we introduce this as the successful play in the Gold Medal competition held by the Madura Young Men's Amateur Association for the best play from any one of the plots of the *Thiruvilayadals*. This was declared to be the best of the ten manuscripts received.

2. The manuscripts were examined by Messrs. R. S. Narayanaswami Ayyar, B. A., B. L., Editor of Kalvi, a Tamil monthly Magazine, P. R. Nagaswami Ayyar, B. A., B. L., P. Krishnaswami Sastri, B. A., B. L. and Pandits M. Gopalakrishna Ayyar and M. Govindasami Ayyar. This year, the examining Board was raised from 3 to 5 with a view to make the test more severe and accurate. We confess that these gentlemen had to be put to much trouble and inconvenience in the work and we take this occasion to tender our gratitude to them.

3. Our obligations are due to the Proprietors of the Desabaktan Press, Madras, who helped us in bringing out this publication in so incredibly a short time, though the press, we learn, was working at its highest pressure.

4. This introduction will be incomplete if we do not offer our thanks to the author himself who not only assigned his right for this edition (First Edition) to us but also gave us immense help in the matter of passing proofs and getting the work ready for publication which otherwise would have caused us considerable inconvenience.

5. Lastly we are glad to record here the unanimous verdict of the Board of Examiners that most of the

manuscripts received this year were excellent both in the working up of the plot and in the matter of literary merit. Places of honour were also given to *Kanthimathi* sent by Mr. R. Loganathan of Madras and *Sukakari* by G. Dandapani of Madura; *Manikka Vachakar* by Mr. V. Rangachariar, B. A., B. L., of Madras was pronounced to be the best literary production but it was stated to be wanting in the working up of the plot which stood in the way of its author getting the first place.

6. We regret we are not able to print these also on account of the prohibitive cost of paper and printing but we are satisfied that these are also worthy of publication.

V. KATHIRVADIVEL MURUGAIYA,
G. SUBRAMANIA AYYAR.

Honorary Secretaries.

The Y. M. A. A. }
MADURA. }
3—5—1919.



செந்திலாண்டவன்

திருவடி தணை.

நான் முகம்.

மாணிக்க வாசகர் சமயாசாரியர் நால்வருள் ஒருவர். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் என்னும் சமயாசாரியர் நால் வரும் இந்தத் தமிழுலகு கடைத்தேறத் தோன்றிய அவதார புருஷர்களாவர்.

“ சொந்தவுக் தோணிபுரத் தோன்றலுமின்கு கந்தாலுஞ்
சிற்கோவல வாதனுரீந் தேசிகதுமி—முந்தோவலி
வந்திலரே வீரெந்தேக மாமறைநா ரூணங்கே
எங்கைபிரா ஜெந்தெழுத்தெங் கே, ”

என்னும் திருவாக்கால் இவர்களுடைய அவதார மகிமை விளங்குவது காணக.

மாணிக்க வாசகர் பதினுறு பிராயத்திற்குள் சகல கலைகளையுங் நற்று எல்லா நற்குண நற்செய்க்கைகளிலும் சிறந்து விளங்கியதைக் கேட்டு அரசன் அவரைத் தனக்கு முதன் மந்திரியாகக் கொண்டா வென்னும் இவர் வரலாறு இவர் ஞானச் செல்வத்துடன் அவதரித் தாள்ளார் என்பதை நிலைநாட்டுகிறது.

“ பெருகும் வையை தனையழூப் பிக்குமே
பிரம்ப டிக்குப் பிரான்மேணி கன்றுமே
நாரியெலாம்பரி யாக ஸடத்துமே
நாடி மூகக தனைப்பேசுவிக்குமே
பரிவிற் பிட்டுக்கு மண்குமப் பிக்குமே
பாம னேடெழு தக்கோவை பாடுமே
வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே
வாத ஆர் அழங்கிய பாடவே ”

என்னும் இந்தத் திருவாக்கு, மாணிக்க வாசகர் அநேக அற்புதங் களைச் செய்து உலகத்தில் சைவமதத்தை ஸ்தாபித்த தெய்வாம்ச ஜீலர் என்பதை விளக்குகின்றது.

இத்தகைய பெருமை வாய்ந்த இம்மகாவின் திவ்ய சரித்தி ரத்தை நம் தமிழுலகத்திலே சைவாபிமான மேலிட்டவர்கள் புராணங்களிலே படித்தும், புராணப் பிரசங்கிகளைக் கொண்டு பிரசங்கஞ் செய்வித்துக் கேட்டும், மகாஞ்களின் சரித்திரத்தைத் தெரிந்துகொள் வதனு லேற்படும் பயனை அடைந்து வருகிறார்கள். சரித்திரத்தைப் படித்துப் பயன் பெறுவது கல்வி பயின்றவர்க்கேயன்றி மற்றவராலா காது. கேட்டுத் தெளிவது, கேட்க. வேண்டுமென்கிற அன்பும், கேள் வியால் சிறிது அதுபவமும், பிறர் சொல்வதைக் கேட்டு வாங்கிக் கொள்வதற்கேற்ற கல்வியறிவு சிறிதும் உடையவர்க்கேயன்றி மற்ற வர்கட்கு இயலாது. படித்தவர், படியாதவர், பாலர் யாவரும் சங் தோஷமான வழிபில் இப்படிப்பட்ட சரித்திரங்களைத் தெரிந்து கொண்டு பயனை அதுபவிக்கத் தக்கவழி வேறொன்றுண்டு. அது காட்சி வாயிலாகக் கண்டு களிப்பது. அதுதான் நாடகமென்பது. நாடகம் இத்தனைப் பயனை அளிக்கக் கூடியதென்பதை யுணர்ந்த நமது முன்னோர்கள் அதைப் பெரிதும் அபிமானித்து வந்திருக்கிறார்கள். ஐங்கள் காட்சி வாயிலாகச் சரித்திரத்தைக் கண்டு தெளிந்து பயன்கொண்டு களித்து நல்வழிப்படும்படி, அரசர்கள் நாடகத்திற்காகப் பெரும்பொருள் செலவு செய்திருக்கிறார்கள்.

— ஆகையினால் காட்சி வாயிலாகக் கானும் மூன்றாவது வழியானது எனைய இருவழிகளையும் விடச் சிறப்புடையதும் எல்லோர்க்கும் எளி தில் பயன்தரக் கூடியதுமாகின்றது. இதனையுணர்ந்த எமது நண்பர் பிரம்பீ துரைசாமி ஜயங்காரவர்கள், மகான் மாணிக்க வாசகருடைய திவ்ய சரித்திரத்தைத் தமிழுலகம் காட்சி வாயிலாகக்கண்டு களிக்கத் தக்கபடி அதற்குரிய இலட்சணங்களமைத்து எளிய தமிழ் நடையில் சமயோசிதமான பாட்டுகெளுடன் நாடகமாக இயற்றியருளியது பெரிய புண்ய மாகுமென்பதில் ஜயமில்லை, நந்தன் சரித்ததை பிரம்ம பீ

ாபாலகிருஷ்ண பாரதிகள் கீர்த்தனை ரூபமாகச் செய்தருளியது எவ்வாறு தூரம் உலகுக்குப் பயன்படுகிறதென்பதை நாமறிவோம். அச் த்திரத்தை அவ்வாறு அவர் செய்தில்லோ அது எல்லோராலும் காண்டாடத்தக்க சிறப்பினை யடைந்திராதென்பது தின்னாம். அது போல் இச் சரித்திரம் உலகத்திற்கு நன்மை பயப்பதானும்.

[இதில் இன்னுமொரு விசேஷம் நாம் கவனிக்கத்தக்கதா யிருக்கிறது. மாணிக்க வாசகர் கடவுளின் உருவத்தை உலகத்தோர் காட்சி யிலாகக் கண்டு தரிசித்து வணங்கிப் பெரும்பேறேய்தக் கருணை காண்டு தம்முடையதல்லாத அரசனுடைய பொருளை உபயோகித்தக் கோயில் கட்டி மகிழ்ந்தாரல்லவா? அதனையொப்ப, வைஷ்ணவர்கிய நமது நண்பர்தமக்கு வேறுன சைவசமயாசாரியரின் சரித்ததை டக்கருபமாக இயற்றியிருளி யிருப்பதை நோக்கின், ஒப்புயர்வற்ற இந்த மகானின் திவ்ய சரிதத்தின் பயனை உலகம் காட்சி வாயிலாகக் கண்டு கவித்துப் பயன்பெறும் பொருட்டு, இவர் தம் திருவுள்ளத்திற் காண்ட பெருங்கருணையே இவருள்ளத்தில் சைவவைஷ்ணவ பேதத்தை யொழித்து, படித்தற்கும், நடித்தற்கும், படித்தோர் புகழ்வதற்கும் ஏற்றபடி இந்நாடகம் அமைதற்குரிய ஊக்கத்தைப் பெருக்கி யிருக்கின்ற தென்பதாக நாமறிகின்றோம்.

இந்நாலாசிரியர் வேறு சில நாடகங்கள் எழுதி உலகுக்கு உபகரித்திருக்கின்றார். அவைகளைவிட இது எவ்வங்கையிலும் சிறந்ததாகக் காணப்படுகின்றமையான், அவைகளை யெழுதிப் பழகிய பழக்கத்தின் முதிர்ச்சிப் பயனாகுமிது. இதுபோன்ற பக்கிப் பிரதானமான நாடகங்களை இந்நாலாசிரியர் இன்னும் பல எழுதவும் வெளியிடவும் சர்வவல்லமையுள்ள கடவுளின் திருவருள் பெருக அவனுடைய திருவடிமலரை முடிக்குடுகின்றோம்.]

இங்ஙனம்:

வரகவி திரு. அ. சுப்ரமண்ய பாரதி,

அமாரவிலாசம்
இராயப்பேட்டை }
சௌனை.

மாணிக்க வாசகார்.

காப்பு.

“அண்ணு மலையா னடிக்கமலஞ் சென்றிரைஞ்சும்
விண்ணேனுர் முடியின் மணிததொகைவீ நற்றூற்போற்
கண்ணு ரிரவி கதிர்வந்து கார்கறப்பத்
தண்ணு ரொளிமழுங்கித் தாரகைக் டாமகலப்
பெண்ணுகி யானு யவியாய்ப் பிறக்கொளிசேர்
விண்ணேகி மண்ணுகி யித்தனையும் வேறுகிக்
கண்ணு ரமுதமுமாய் நின்றுன் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்க் தாடேலோ ரெம்பாவாய்

அங்கம் I

முதற் காட்சி.

இடம்:—மதுரைமாநகரத்தில் அரிமருத்தன பாண்டியனது
அரண்மனையின் குதிரைச்சாலை.

காலம்:—மாலை.

[குதிரைப்படைத் தலைவன் வரதுணன் குதிரைகளைப் பார்த்துக்
கொண்டு வருகின்றன; அப்போது யானைப்படைத் தலைவன் துண
ஸ்ராந்தரன் வேறுரூரு புறமாகவந்து முன்னவனைச் சந்திக்கின்றனன்.]

வர:—(ஆச்சரியத்தோடு) ஆகா! அப்படியா! குணவாந்தரரா? வர
வேண்டும்; வரவேண்டும்.

துண:—(புஞ்சிரிப்போடு) வருகிறேன். (இருவரும் ஒருவரை யொரு
வர் தோள்மாற்றி ஆவிங்கனம் செய்து கொள்ளுகின்றனர்.)

ANOTHER GOLD MEDAL TO - DAY.

புதுவை செந்தமிழ் வாசகாலை பாரால்
கொடுக்கப்பட்ட நற்சாக்ஷிப் பத்திரமும்
தங்கப்பதக்கப் பரிசும்.

கனம் வடூர்

கி. துரைசாமி ஐயங்கார் அவர்களுக்கு

அநேக வந்தனம்; உபயக்ஞம்.

கற்றேர் மணியே!

நிவீர் தற்கால நவீனகருறையில் ஜனதுக்கலத்திற்கு உடன்னத் யான நிதிகளைப் புகுத்தி ஒவ்வொரு மதிதோறும் தென்ன பெங்கும் சிலவு விடும் மனோரஞ்சனீச் செல்வியை யாம் ஆண்புடன் வரவேற் கிண்ணரேம். அதன்கண் படர்ந்துவந்த மேனகா, திகம்பரசாமியார் என்றும் நாவல்களை வெகு பிரியத்துடன் வாசித்து இன்பெய்தி வேம். தங்களா லெமூதப்படும் நாவல்களை யாம் வாசிக்க ஆரம் பித்து விடின் வேறெறவிதமான அவசர வேலைகளிருப்பினும் அவைகளையும் மறந்து அங்காவலிற் செறிந்துள்ள சொற்சவை பொருட்சவைகளால் வசியமாக்கப்பட்டு அது வாசித்து முடிவெய்திய பின்னர் அவைகளைக் கவனிக்கும்படியாய் விடுகின்றது. இதை நோக்க தாங்கள் நாவல் எழுதும் ஆற்றலில் அதிகத் தேர்க்கி யடைந்திருப்பதன்றி ஜனங்களது கவர்ச்சியை முழுதும் கிரகிக்கத் தகுந்த அரிய விஷயங்களை தாங்கள் திரட்டித் தீட்டிவிடும் நவீனகமான கானது எம்போன்று ரெல்லோரும் மிகுதியாய் மெச்சத் தகுந்த வொளிர்கின்றது. அதில் ஒவ்வொரு பக்கத்திலும் கான

ப்படும் பல நன்கீதிகளை அவசியம் கவனிப்போர்கள் இச்சயம் நல்லவர்களாவார்களென்பது உறுதி. தங்களது நவீனக முறை சிறந்த பேராற்றில் நேர்க்கித் தங்கட்குப் பலரும் பல நற்சாக பத்திரங்களும் தங்க வெள்ளிப் பதக்கப் பரிசுகளும் தந்து தங்க உற்சாகப்படுத்தி இருக்கின்றனர். யாழும் எமது செந்தமிழ் வாசாலைபாரும் தங்களது ஆற்றலையும் திருமையையும் வியந்து போற்பதக்கப் பரிசை மனப்பூர்வமான வந்தனத்துடன் அளிக்க வேண்டும். இதைக்காலும் பல மேதாவிகளும் இன்னும் இதுபோ பதக்கங்களும் நற்சாக்கிப் பத்திரங்களும் தந்துதவி தங்கட்கு சாக முண்டுபண்ணி இன்னும் இதுபோன்ற பல நவீனகத்தை வரை யத்தகுந்த பேராற்றில் அதிகப்படுத்துவார்களென்று நம்புகிறோம்; ஆண்டவன் துணை செய்க.

செந்தமிழ் வாசகசாலை, 86 பேர்,
காளத்தீஸ்வரன் கோவில் தெரு, புதுவை.

30—1—1921.

இங்ஙனம்

அ. ந. நாசிங்கமுதலி,
அக்கிராசனன்.



நாச

வர:—வரவு மிகவும் அருமையா யிருக்கிறது! ஏது இவ்வளவு தூரம் தயவு செய்தது?

துணை:—(புன்சிரிப்போடு) அருமையான நண்பரைப் பார்க்க அருமையாகத்தானே வர வேண்டும். வேறொன்றும் விசேஷமில்லை. என்னுடைய வேலை இன்றைய தினம் சீக்கிரமாக முடிந்து போயிற்று. உம்மைப் பார்த்து நிரம்ப நாட்களாயிற்றேயென்று இப்படி வந்தேன். எப்போதும் இருப்பதைப்போல அவ்வளவு குதிரைகள் இங்கு காணப்படாமையால், நீர் எங்கேயாயினும் யுத்தத்திற்குப் போயிருப்பிரோ வென்று சந்தேகித்தேன்.

வர:—மிகவும் நன்றாயிருக்கிறதே! பருப்பில்லாமற் கலியானமுன் டோ! நீங்களெல்லோரும் வராமல் நான் மாத்திரம் எந்த யுத்தத்திற்குப் போகப்போகிறேன்! என? குதிரைகள்தாம் இருக்கின்றனவே! எங்கே போய்விட்டன? நீர் கவனித்துப் பார்க்க வில்லைபோ விருக்கிறது.

துணை:—(சிரித்துக்கொண்டு) அடாடா! குதிரைகளா இவைகள்! கழுதைகளென்றல்லவா நினைத்தேன். ஆகா! ஒவ்வொன்றும் மாதம் காதவழி மாயமாய்ப் பறக்கும்போ விருக்கிறதே! இவைகளை வைத்துக்கொண்டு பகையரசரை சிச்சயமாய் வென்றுவிடலாம்.

வர:—அந்த விபரிதத்தை என்னவென்று சொல்லுவேன்! நல்ல குதிரைகள் யாவும் திடீரென்று நோய்கொண்டு மரித்தன. சிழக் குதிரைகளும், நோய்கொண்ட சில குதிரைகளுமே மிகுதியிருக்கின்றன. இதைப்பற்றி முதல் மந்திரியினிடத்தில் தெரிவித்திருக்கிறேன்; அவர் நல்ல குதிரைகளாகப் பார்த்து அதிசீக்கிரத்தில் வாங்க ஏற்பாடு செய்வார்.

துணை:—வாதஹூர்தானே! உடனே ஏற்பாடு செய்துவிட்டு மறுவேலை பார்ப்பார். நம்முடைய அரசனுக்குக் குதிரைகள் அமைந்திருப்பதைப்போலத்தான் முதன் மந்திரியும் வந்து வாய்த்திருக்கிறேன்.

கிருர். மந்திரி வேலைக்குத் தேடித் தேடிப் பார்த்து இந்தப் பிராம்மணைக் கண்டு பிடித்தாரே! அதுதான் ஸாமர்த்தியம்!

வர:—(கன்னங்களில் அடித்துக்கொண்டு) அடாடா! அப்படிப் பேச வேண்டாம். பாவம்! பாவம்! அந்த மகாநுபாவரை இப்படித் தூவித்தால் நாவழுகிப் போய்விடும். அந்தணரென்பது அவருக்கே தகும். “அந்தனை ரென்போர் அறவோர்மற் றெவல் வுயிர்க்கும், செந்தண்மை பூண்டொழுக லால்” என்ற அருள் வாக்கின்படி, கன்றிற்கிரங்குஞ் தாயைப்போல மன்னுயிரைத் தம்முயிரினும் அரிதாக ஓம்பிப் பாதுகாக்கும் புண்ணியழுர்த்தி யல்லரோ அவர்! எல்லாம் வல்ல சக்சிதாந்தப் பொருளையே அல்லும் பகலும் அங்வரதமும் நினைத்து நினைத்துருகி சிவநாமாமிருத்ததையே இடைவிடாமல் மனனஞ்செய்து பருகி, அதையே தமது உணவாகக் கொண்டிருக்கும் அந்தப் பிராம்ம ஞேத்தமரை இவ்விதம் தூற்றுவது கொடிய பாவம்.

குண:—நண்பரே! அவரிடத்தில் நீர் சொல்லும் மகிமை மாத்திரங்களை இருக்கிறது? இரண்டாள் போஜனத்தை அவர் ஒருவரே உண்டு விடுவார்; நன்றாய்ப் பாடுவார்; எழுந்திருக்காமல் இரவெல்லாம் குறட்டைவிட்டுத் தூங்குவார்; கால்களால் நடப்பார். அவருக்கு இரண்டு கண்களுண்டு. அவர் இறந்தாற் பிழைக்கமாட்டார்.

வர:—நண்பரே! என்ன இப்படிப் பேசுகிறீர்?

குண:—நீர் சொல்லும் பெருமையெல்லாம் அவரிடத்தி விருக்கலாம். அதைப்பற்றி நான் ஒன்றும் இகழ்வாகப் பேசவில்லை. தலைமை மந்திரி உத்தியோகத்திற்கும் அந்த நற்குணத்திற்கும் என்ன சம்பந்தம்? அவர் செய்யும் உத்தியோகத்திற்குத் தேவையான யோக்கியதையும் சிறப்பியல்புகளும் மன்றே அவரிடம் இருத்தல் வேண்டும்.

‘நல்லவான் தீயவு நாடி நாயகர்
தெல்லையில் மருத்துவ னியல்பி னெண்ணுவார்’

2	பெண்ணுமது ஆனுமது தெண்ணுவது மெண்ணாரிது விண்ணுமது மண்ணுமது பதியொன்று கதியென்று பற்றுமவர் பெற்றிடவர்	அன்ற மென்ற நன்ற சென்று	நினைந் முளை பதம்
---	---	---------------------------------	------------------------

1 கூலி:—அடே! எம்பிடடுச் சோக்காப் பாட்றுங்கரேன்.

2 கூலி:—இன்னம் ரவையுண்டு பாட்டு.

3	எங்குமொளிச் திருக்கும் எத்தகைக் கபடமுள்ள தோத்திரம் புரிபறந்து புகொள்வள்ளன்றமயன் தென்றுகிணக் காதவருக்	கள்ளன் குள்ளன் உள்ளன் நல்லன் கல்லன்	அவன் தன்னைத் மனத் மனத் மிக
4	பிந்தநிறை சித்தமுள்ள எத்தனவ வெண்ணாரிய பாலியர்க்குதலிசெய்ச் அவர் நேயன் பெருங்காயன் ப பண்ணேருத்திக்காக வந்த	பேயன் மாயன் காயன் சேயன்	இங்கு முனாம்

கூலி:—அடே! சேவரையா வந்துட்டாருடா; எனுந்திருங்கடா.

[சேகன் வருகிறான்—யாவரும்
எழுந்து வேலை செய்யுமிடத்
துக்குப்போய் விடுகிறார்கள்.
ஈசுவரன் அவட்சியமாக மெ
ல்ல எழுந்திருக்கிறார்.]

சேவகன்:—(தனக்குள்) என்ன அரிகிபங்கரேன்! அரைக்கற அளிகிய விட்டுப்புட்டு சிரிக்கற சின்னப் பையஞ்சேட வெளையாடி னாளாம் இன்னு சொல்வம் சொல்லுவாங்களே; அது பேலை இருக்குதே! அடே! நீ என்ன மொதல்தரப் போக்கியா இருக்கிறேயே! நீ கெட்டது மில்லாமெ மத்தவங்களையும் கெடுக்கப் பாக்கறியா? அவுங்களோடெ வேலையெல்லாம் அநேகமா முடிக்கபோச்ச; ஒம் வேலை அப்பிடியே இருக்குதேடா; எப்பொ

செய்யறது? நம்ப மவராசா பாக்க வரப்போருரே; நி இப்பிடிச் சொம்மா இருந்தா ஒன்னெடு கண்ணேப் புடுங்கிடுவாரேடா; போடா; வெறுந்தடியா! இன்னமே இப்பிடிச் களுப்புணித்த எம் பண்ணினீன்னு கண்ணத்தெ நொவிடுவேன். போடா! ஏருமைமாடே!

கக:—(புன்சிரிப்போடு வணங்கி) இருக்கட்டுஞ் சாமி! மத்தவங்க வேலே ஆவரத்துக்குள்ளற என்னெடு வேலெலதானு ஆகாமெப் போவது நீங்க பாருங்களேன், மவராசா வந்து எம்மேலெ சங் தோசப்பட்டு எனக்கு எனுங்குடிக்கப்போருரு. அதுலே ஒங் கிளுக்கும் கொஞ்குண்டு பங்கு தாறேன்; ரோசனை பண்ணு திங்க.

சேவ:—போடா! அதனப்பிரசங்கி! கையாலே ஒண்ணும் ஆகாமெப் போனாலும் சொம்மா மொளா நீளம் பேசுறியா; போடா வே லெசெய்டா! சோமாறி நாயே!

[சுசுவரன் வேலைசெய்ய அப்பால் போகிறார். அப்போது அரசன், இரண்டாவது மங்கிரி, இருவரும், கட்டியக்காரர், வீரர்கள், முதலியோருடன் வருகின்றனர்.]

சேவ:—மவராசா! தெண்டம்.

[குனிக்கு வணங்குகிறான்.]

அரசன்:—(அதடிடி) அடே! இந்தப்பக்கத்து வேலை யெல்லாம் முடிந்ததா?

சேவ:—(நடுநடுங்கி) ஆச்ச-இல்லை-ஆச்ச-ஆனால்.

அரசன்:—(அதடிடி) என்னடா பிதற்றுகிறுய்? ஆச்சாவது? ஆலாவது? என்னடா உளறுகிறுய்?

சேவ:—எல்லாம் அடைச்சாச்ச. ஒரு ஆட்டுப் பங்கு இன்னு அடை படல்லை.

கே.

அரசன்:—(கோபத்தோடு) ஏன் அடைபடவில்லை? யாருடையது?

சீரி சௌ:—புட்டு வாணிச்சி வந்தியொடை பாவம் இன்னும் முடியல்ல; அதுதான் கொஞ்சுண்டு பாக்கி இருக்குது. அதுக்கு வேலை செய்ய ஒரு ஆளு வந்திருக்கருன். அவன் சரியா வேலை செய்யாமெப் பாசாங்கு பண்ணாற்றுன் மவராசா!

அரசன்:—எது அந்தப் பாகம்? காட்டு பார்க்கலாம்.

சேவ:—இதோ இருக்குதே இதுதான்.

[காட்டுகிறோன்.]

அரசன்:—(கோபத்தோடு) அடாடா! இதன் வழியாக வருகிற வெள்ளம், அடைபட்ட மற்ற பாகத்தையும் அறத்துக்கொண்டு போகிறதே! சேவகப்பதர்களா! ஒழுங்காக வேலை செய்யாமல் தூங்குகிறீர்களா? ஊர் அழிந்துவிடும்போ விருக்கிறது; கொஞ்சமும் கவலையில்லாமல் ஒருவன்மே லொருவன் கோள்சொல்லிக் கொண்டலைகிறீர்களா? இதோ பார் உன்னுடைய முதுகுத் தோலைப்பியத்து விடுகிறேன்.

[அரசன் பொற்பிரம்பால் சேவகனை அடிக்கப் போகிறான்; அப்பொழுது ஈசவரன் தலையில் மண் கடையோடு அரசு மூக்குகில் வருகிறார்.]

சூ:—(குனிந்து) சாமீ! கும்பிட்டேறன்.

சேவ:—(நடுநடுங்கி) மவராசா! இவந்தான் வேலையானு; வேலையைச் செய்யாமெப் பாடிக்கிட்டும் ஆடிக்கிட்டும் திரியாறுன். ஈங்க சொல்லறத்தெயே கேக்கறதில்லீங்க.

அரசன்:—(மிகுந்த கோபத்தோடு ஈசவரனைப் பார்த்து) ஓகோ! அவ்வளவு மதம் கொண்டவனு இவன்? அடே! வா இப்படி; உன் அடைய திமிருக்குத் தக்க மார்க்கம் செய்கிறேன்.

[அரசன் பாய்ந்து ஈசவரனது முதுகில் பொற்பிரம்பால் அடிக்கிறான்; அந்த அடி அங்கிருந்தோர் யா

வர்மிதும் பட, யாவரும் “அப் பாடா” என்ற முதுகில் கை யை வைத்துக் கொள்ளுகின்றனர். அரசனும் தனது இடது கையால் முதுகைத் தடவிக் கொள்ளுகிறார்கள். அப்போது சகவர்கள் தான் கொண்டிருக்கின்றன உடைப்பில் கொட்டி விட்டு மறைந்து போகிறார்.]

மந்திரி:—(வணக்கமாக) மகாராஜா! அவனுக்குப் பதிலாக என்னை அடித்து விட்டார்களே!

சேவ:—இல்லே சாமி! எம்மேலேல்ல அடி பட்டுது.

மற்றவர்:—எங்கமேலேல்ல பட்டுது.

அரசன்:—நீங்கள் சொல்வதெல்லாம் பொய். நான் வேலைக்காரனை அடிக்கப்போனேன். அது தவறி என் முதுகிலேயே யல்லவோ பட்டது. இதோ பாருங்கள் தழும்பை.

மற்றவர்:—இதோ! பாருங்க; எங்கமேலெயும் தனும்பு தெரியுது.

அரசன்:—(எல்லாவற்றையும் பார்த்து) என்ன ஆச்சரியம்! நான் அடித்த ஓர் அடி இத்தனை மனிதரின்மேலும் எப்படிப் பட்டது! இங்கே இருந்த கூவியாளங்கே?

யாவரும் திகைத்து நாற்புறங்களிலும் பார்க்கிறார்கள்.

மந்திரி:—நமக்கெதிரிலிருந்த ஆள் திடீரென்று எங்கேயோ மாயமாகப் போய் விட்டானே!

சேவ:—(உடைப்பைப் பார்த்துவிட்டு) மவராசா! மவராசா! இந்த அரிசியத்தைப் பாருங்க மவராசா! இஞ்சே இருந்த ஒடைப் பெயே காணுமே!

அரசன்:—(திகைப்படைந்து) அடேடே! இதென்ன விந்தையிலும் விந்தையாக இருக்கிறதே! அந்தக் கூவியாளை நான் அடித்த உடன்

அவன் தன்னுடைய கூடை மண்ணை உடைப்பில் கொட்டிய தாக நினைவிருக்கிறது. அதனால் உடைப்பு முழுதும் எப்படி அடைப்பட்டது? நூறுவன்டி மண் கொட்டினாலும் அடைப்பாத பள்ளம் ஒரு கூணத்தில் மாயமாக மறைந்துபோய் விட்டதே! ஆச்சரியம்! ஆச்சரியம்!! நிரம்பவும் ஆச்சரியம்!!!

[அரசன் அப்படியே ரூக்கில் கையை வைத்த வண்ணம் ஸ்தம்பித்து நிற்கிறான்.]

அவரன்.—(ஆகாயத்தில் அசரியாக நின்று) ஏ! மகாராஜனே! ஏ! அரிமருத்தன பாண்டியனே!

அரசன்:—(திடுக்கிட்டு) என்ன இது! என்னை யார் அழைக்கிறார்கள்? என்பெயரைச் சொல்லி யழைக்கக் கூடியவன் யாவன்? (நான்கு பக்கங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறான்.)

மந்திரி:—ஆகாயத்திலிருந்தல்லவா ஓசை கேட்கிறது!

அசரியி:—�! அரசனே! நீ நல்ல சிவபக்தனுபிருந்தும், உன்னுடைய புத்தி ஏன் இப்படிக் கெட்டுப் போனது? நம்முடைய பரமபக்த ராகிய வரதவூரின் உண்மையான யோக்கியதையை அறிந்துகொள்ளாமல் நீ அவர் விஷபத்தில் எவ்வளவு பெருத்த அபாதியாகி விட்டாய்! நீ சம்பாதித்த பொருளொல்லாம் தரும வழியிலே வந்ததாகையால், அந்த பக்தசிரோன்மணி, அவற்றை நமக்கும், நம்மிடியார்க்கும் விநியோகிக்தார். அதை நீ உணராமல் அவரைப் பலவாறு வருத்தினாய். உன் மூடமதிக்கு அதை அறி வறுத்தும் பொருட்டு நரிகளைப் பரிகளர்க்கக் கொணர்ந்து கொடுத்தோம். அவைகள் இரவிலேயே நரிகளாக மாறிப் போக, நீ எமாறினாயே, அப்போதாகிலும், நீ அவருடைய பெருமையைப் பற்றி நினைத்தாயா? அவரை மேலும் வதைக்கச் செய்தாய்; அதைக் கண்டு பொருமல், வைகையாற்றை மதுரை மீது வரக்கூட்டதோம். அப்போதும் உனக்கு அந்த உத்பாதங்களின் காரணத்தை, அறிந்துகொள்ளும் திறமையில்லாமல் போய் விட்டது. அதுகிறது, சிவபக்தியில் மிகுந்த உத்தமியானவங்கியின்

குலியாளாகவந்து இப்போது உன்னிடத்தில் பிரம்படிபெற்றேந்து, நம்முடைய அடியாளான வந்தியின்பாகத்தை நாமே அடைத்தது மன்றி அவளையும் மோக்கலோகத்தில் சேர்ப்பித்தோம். தெய்வீக மான பல சம்பவங்கள் கிகழுந்ததைக் கண்டும், வைத்திகச் சிரேஷ்டரான வாதவூரின் அருமையாற்றல்களை நீ அறிந்து கொள்ளவில்லையே! இனியானிலும் நீ அவரை வந்தித்து வழிபட்டு அவருடைய மன்னிப்பைப் பெற்று நல்ல புத்தியோடு வாழுக் கடவை. உனக்கு இம்மையிலும், மறுமையிலும் நல்ல கதியைத் தேடி உதவிய அந்த உத்தமனை இனிலூரு கூணமும் நீ வருத்த, நாம் ஸ்கியோம்.

அரசன்:—(ஆகாயத்தை நோக்கிக் கைகூப்பிய வண்ணம் தனக்குள்) ஆகா! எத்தகைய மூடனுணேன்! என்னைப் போன்ற பெரும் பேதை எவனு மிருக்கமாட்டான்! (அசரீரியை நோக்கி) சுவாமி! மந்த மதியினாலை எனக்கு புத்தி புகட்ட, தேவ ஶாலும் யாவராலும் காணலாகாத தேவரீருடைய திருப்பாதங் கள் நோக, மதுரைக் கெழுந்தருளி, பொன்போன்ற பரிசுத்த மான உமது திருமேனிவாட, மண்ணுஞ் சமந்து, பிரம்படியும் பெற்றோ! ஏ! சம்போ! எனியாண்ட சங்கரா! மகாதேவா! உம்முடைய நினைவிலூல் இந்த அண்டபிண்ட சராசாங்களையெல் லாம் அழித்து நாசம்செய்யவல்ல, முழுமுதற் கடவுளான உம் மை நானே அடிக்கும் திறமையுடையவன்! வாதவூரது விஷயத்தி லும், உமக்கும் கொடிய பாதகம் செய்த எனக்கு மீளா நரக மல்லவோ சம்பவிக்கும். ஈசவரா! இந்தப் பழியை நான் எப் படித் தொலைப்பேன்? இந்தப் பாவத்தை எவ்விதத்தில் விலக்குவேன்? ஏ! கருணைக்கடலே! அருள்சொரி வள்ளலே! நீரே இதற்கொரு மரர்க்கம் தெரிவித்து நாயேனை ஈடேற்ற வேண்டும்.

[அப்படியே சாஷ்டாங்கமாத் தெண்ட னிட்டெழுந்து கண்ணத்தில் அடித் துக்கொண்டு காங்குப்பிக் கண்ணீர் வடித்து விற்கிறுன்.]

அசரிரி:—அரசனே! பயப்படாதே! இனி உனக்கு மிகுதியுள்ள ஆயுட்காலத்தை நீ வேதவழியிலே சின்று கடத்தி, நீதி செலுத்தி முடிவில் நம்முடைய பாதம் வந்து சேருவாய். நீ நம்முடைய சர்த்தியானுகையால், உன்னை இந்த தண்டனையோடு விடுத்து மன்னித்தோம். நீ உடனே போய் வாததூராருக்கு சந்தோஷ முண்டாகும்படி நடந்துகொள்.

[ஈவரன் மறைந்து போகிறார்.]

அரசன்:—கவாமீ! உம்முடைய சர்னாவிந்தத்துக்கு ஆயிரங்கோடி நமஸ்காரம் செய்கிறேன். இந்த பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்! என் அண்ணலே! உம்முடைய திருக்கட்டளையை சிரமேற் கொண்டேன். இப்போதே போய் உமது திருவளத்தை சிறைவேற்றுகிறேன்.

[அரசன் முதலியோர் போகின்றனர்.]

நான்காவது காட்சி.

இடம்:—சோமசுந்தரக் கடவுளின் திருவர்லயம்.

காலம்:—பிற்பகல்.

[மாணிக்கவாசகர் மெய்ம்மறந்தவராய் ஈவரனைத் தியானம் செய்துகொண்டு தனிமையில் நிற்கிறார்.]

(அவன் : இராகம் எதானால் காம்போதி.)

“ ஆதியா யறிவா யண்டமா யகண்ட
சோதியாய் விரிந்து கூடர்விரி மனியாய்ப்
பரவுவார் கெஞ்சிற் பரவிய மாட்சியாய்
இரவுபகல் லற்ற ஏகாந்த காட்சியாய்
ஆனும் பென்னும் அல்லாப் புகலாம்
தானுவாய் வின்ற சத்தாம் தனிச்சுடர்
என்னு மெண்ணெண்டு மெப்படி யப்படி
உள்ளும் புறம்பும் உலாவிய ஒருபொருள்

தீராப் பிணியாம் சென்ம மறுக்க
 வாரா வாவாய் வந்த சஞ்சிலி !
 ஆலைக் கரும்புபா லமுதக் கட்டினீன்
 சோலைக் கணிபலாக் களைகத விக்கணி !
 பாங்குது மாங்கணி பால்தேன் சருக்கரை
 ஒங்குகற் கண்டுசேர்த் தொன்றூய்க் கட்டி
 அருங்திய ரசமென அறிஞர் சமாதியிற்
 பொருங்திய வின்பம் பொழிசிற் சகோதயம்
 எங்கனு நிலைந்த வியல்பென் நனக்குச்
 செங்கையால் விளங்கத் தெரிந்தமெய்த் தேசிகன்
 அடிமுடி யில்லா அரும்பொருள் தனக்கு
 முடியது இதுவென மொழிந்திடு முதல்வன்
 சென்மமுள் எளவுங் தீரா திமுக்கம்
 கண்மம் விடாதெனக் காட்டிய வள்ளல்
 தருமமும் தானமும் தவமும் புரிபவர்க்
 குரிமையா யவரோ உரிமை கலப்பவன்
 தன்னுயிர் போலத் தரணியில் மருவிய
 மன்னுயிர் ரணைத்தையும் வளர்த்திடு வேந்தன்
 தஞ்சமென் நடைந்த தாபதர் தம்மை
 அஞ்சலென் நிருஞு மறிஞர் சிகாமணி
 நந்குண ஜெல்லா நண்ணிய பெருங்தகை
 சிற்குண வாரி திருவருட் செல்வஜைப்
 பாடியு நாடியும் பணிந்தெழுங் தன்பால்
 ஆடியும் அரந்தியும் அகங்குழை வெய்தியும்
 உடலங் குழைய உரோமம் சிலிர்ப்பப்
 படபெடன் றுள்ளம் பதைத்துப் பதைத்துப்
 பாங்குது கெட்டுயிர்ப் பாகிப் பரிதலிற்
 தேங்கி யேங்கி யிரங்கி யிரங்கி
 ஓய்ந்தபம் பரம்போ வொடுங்கியே சிறிது
 மேய்ந்த விழிக் ளிமைப்பது மின்றிச்
 சோர்ந்து சோர்ந்து துவண்டுது வண்டுமெய்
 யார்ந்த வன்போ டாசமுற் நடிக்கடி
 உள்ளடுக் குறவே யுருகியே சற்றுத்

தண்ணைமர் மொழியும் நழுதழுத் திடவே
 உன்றும் புறம்பும் ஒருயித் துருகி
 வெள்ளாநீர் போல விழுநீர் பெருக்கிக்
 கன்ற பசுவைக் கருதிக் கதறிச்
 சென்றுசென் ரேஷுத் திகைப்பது போல
 என்புதெக் குடைய இருகாங் குவித்துப்
 புஞ்புலால் யாக்கை பொருங்கா தினியென
 உணர்ந்துணர்ந் தன்பா யுவகைமேற் கொண்டினி
 கணம்பிரி யேனெனக் கருதியங் நினைவால்
 எல்லா விறைச்சு இறைவன் செயலெனக்
 கல்லா வென்கும் கருணைசெய் கடவுளே
 குவரு ஓனே கூடுத லல்லால்
 திருவரு ஞாதெனத் தெரிந்திட உரைத்தோய் !
 விருப்பு வெறுப்பினை வேறறப் பறித்துக்
 கருப்புகா தென்னைக் காத்தருள் செய்தோய் !
 எண்ணிய வென்ன மெல்லா மறிக்தோய் !
 மண்ணீலும் விண்ணீலு மாக வலைந்து ”
 புண்படு நெஞ்சோடு புலம்புவே என்றனைக்
 கண்கொடு காண்பையோ ! காங்கொடுத் தாள்வையோ !
 அபய மபயம் ஜயனே ! அபயங்கின்
 உபயம் லர்ப்பத முதலியாள் சம்புவே !
 ஏ ! சங்கரா ! மகாதேவா ! என்னப்பனே ! உம்மையே சுதா
 காலமும் நினைத்தழுது உருகி உமது திருக்கோவிலே கதியாகவான்
 தடைந்தேன். என் மனதில் இன்னமும் ஒரு குறையிருக்கிறது.
 இந்தக் கட்டை யழியுமுன் தில்லையில் உம்முடைய திருக்கோ
 வத்தைக் காணவேண்டு மென்பதே என்னுடைய கடைசியான
 விருப்பம். அதை முற்றவைத்து, உம்முடைய அடிமையான
 என்னை உமது பாத பங்கபங்களிற் சேர்த்துக்கொள்ள
 வேண்டும் ஈசனே !

(இராகம் நாதாமக்கிரியை.)

நீரிலாப் பயிரானேன் நிலவிலா யிரவானேன்
 வேரிலா மரமானேன் வேங்கிலா கரானேன்

ஒளியிலா மணியானேன் உயிரிலா உடலானேன்
 அளியிலா மனதானேன் அழியிலாப் பித்தனுனேன்
 இலையிலா மரமானேன் இரவியிலாப் பகலானேன்
 கலையிலாச் சபையானேன் கருணையிலா மனதானேன்
 மணமிலா மலரானேன் மக்களிலா வீடானேன்
 குணமிலா அழகானேன் கோவிலிலா நாடானேன்.

[காங்குவித்து மயங்கி நிற்கிறார். இரண்
 டாவது மந்திரி முதலிலும் அரசன்
 பின்தியுமாக வேகமாய் வருகின்றனர்;
 பிறகு சேவகர் வருகின்றனர்.]

அரசன்:—மந்திரீ! வாதவூரர் எங்கே போயிருப்பார்? ஊரெல்லாந்
 தேழிப்பார்த்தேன். அவர் எங்கும் காணப்படவில்லையே!

மந்திரி:—கோவிலின் வாசலிற் கண்டதாக சேவகன் தெரிவித்தான்.
 அவர் இங்கேயும் காணப்படவில்லையே. ஒருவேளை கோவிலுக்
 குள் இருக்கலாம். உள்ளே போய்ப் பார்ப்போம் வாருங்கள்.

[இருவரும் உள்ளே போய் அங்கிருந்த
 மாணிக்கவாசகரைக் காணகிறார்கள்.]

அரசன்:—(மாணிக்கவாசகரது காவில் சாஷ்டாங்கமாக விழுந்து)
 ஸ்வாமி! அபயம்! அபயம்! காப்பாற்றவேண்டும்.

(கானகத்தில் நான்லைந்து கதற விதிவசமோ - என்ற
 பாட்டின் வர்ணமெட்டு.)

(இந்துஸ்தானி - ரூபகம்.)

மாதவத்தோய்! மாமறையோய்! மாற்றிலாத மாண்புடையோய்!
 பேதையினேன் திதுசெய்தேன்! ஏழையினி யேதுசெய்வேன்!
 தூய்மையே உருவாய்வாத்தோய்! தோழியிகக் கொடியனுகித்
 தீமைகளையே புரிந்தேன் தீநாகித் கருகனுனேன்;
 பேதையையாற் செய்தபிழை பெருமநால் பொறுத்திடுவீர்
 மாதுமைபாள் பாகமணி நாதனருள் பேறுபெற்றோய்!
 போதகனே! மேன்மைநிறை புண்ணியனே! தாள்பணிந்தேன்;
 பாதகளைப் பேராலுளால் பாலித்திடும் புகலிடார். (4)

ஸ்வாமீ! மதியிழுந்தேன்; கண்ணியமிழுந்தேன்; மகா உத்தம புருஷரான உமதுங்கமையான யோக்கியதையை அறிக்குதொகாள் என்க கூடாத பாமரங்களேன்; என்னுடைய மேன்மையை இழுந்தேன்; குலதருமத்தை மறந்தேன்; நன்மையே புரிந்த புண்ணியவானுன் உம்மை அவமதித்து வருத்தினேன்; ஈசவரதுக்கு தேவரீர் செய்த திருப்பணிகளை சுந்தோஷமாக ஏற்றுக்கொள்ளாமல், சம்மதி யின்மையையும், முனிவையும் காட்டி, ஈசவரன்து விஷயத்திலும் பெருத்த அபராதியானேன்.

வாத:—(திடுக்கூட்டு உணர்ச்சிபெற்று) என்ன ஆச்சரியம்! யார் இவர்? அரசனங்லவா! தமது பொருளையெல்லாம் அபகரித்த கள்வளை இவர் பணியும் காரண மென்னவென்பது தெரியவில்லையே!— மன்னவா! என்ன விபரிதம் இது! எழுந்திரும்; இந்தத் தரணி யில் யாவருடைய முடியும் படியப்பெற்ற பாதங்களையுடைய நீர் இப்படிப் பிறரைப் பணிதல் தகுமா? இது உம்முடைய மதிப் பைக் குறைத்துவிடுமே. தயவுசெய்து எழுந்திரும்.

அரசன்:—(கைகூப்பி) ஸ்வாமீ! ஏழையை மன்னித்தாலன்றி உம்முடைய மேன்மை பொருந்திய பாதங்களை விட்டகல்லே மாட்டேன். உமது விஷயத்தில் நான் மகா கொடிய பாதகளுள்ளேன்.

வாத:—ஓகோ! நானே மன்னிப்பது? நீரன்றே என்னை மன்னிக்க வேண்டுவது,

ரசன்:—பிராம்மனேத்தமரே! நானும் என்னுடைய முன்னேர் களும் எத்தனையோ கோடி ஜென்மங்களிற் செய்த புண்ணியத்தின் பலனுக தேவரீர் அவதரித் தெழுந்தருளினீர்; என்னுடைய பிறவித் துன்பங்களைக் களையும் மருந்தானீர்; இப்பர மிரண்டிலும் நான் நன்மை யடையும் வழியைத் தேடினீர்; எனக்குத் தெரியாமலே பேரின்பத்தை எனக்குத் தேடிவைத் தேடி; இவ்விதம் ஒப்புயார்வற்ற பேருதவி செய்த மகாத்மாவின் கையை யறியாமல் நான் மூட மதியால் உம்மைக் கடிஞ்சு

பலவாறு வருத்தினிட்டேன்; நெஞ்சில் சிறிதும் இரக்கமற் றவனுய், உம்மைப் பல கொடுமைகளுக்காளாக்கினேன்; பாழும் நரகிற்கே போகத்தகுந்த துரோகியானேன்; பேதையாகிப நான் செய்த பல குற்றங்களையும் மன்னித்தருள வேண்டும். ஸ்வாமீ! உம்முடைய மன்னிப்பைப் பெருவிட்டால், நான் ஒரு நாளும் நற்கறி யடையமாட்டேன். நானும், என் னுடைய சந்ததியாரும் னாசமடைவோம். எங்கள் குலமே நிசித்துப்போம். இந்தப் பாண்டிய நாடும் பாழ்த்துப் போம். சிவத்ரோகிகள் என்னும் பெயர் எனக்கும் என்னைச் சார்ந்தோருக்கும் வராமல் காப்பது உம்முடைய பொறுப்பு. உம்முடையதான் இந்தப் பாண்டிய நாட்டின் ஆளுகையை முன்போலவே திரும்பவும் ஏற்று துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம் செய்து, எனது ஏராளமான செல் வத்தையும் உமதிச்சைப்படி ஈசுவரனுடைய திருப்பணியிலும், அவன்டியார் விஷயத்திலும் செலவழித்து என்னையும் நல்வழிப் படுத்தி ஈடேற்றி யருள வேண்டும் ஸ்வாமீ!

வாத:—(புன்சிரிப்போடு) மகிபனே! உம்மீது எனக்கு சிறிதும் வருத்தமில்லை. என் னுடைய முன் ஜென்ம கருமத்தால் விளைந்த பயன்களை நான் அதுபவித்தேனே யன்றி, இதில் நீர் என்ன செய்தீரோ? இது சிறிதும் உம்முடைய குற்றமாகாது; நீர் கவலைப் படவேண்டாம்; எழுந்திரும். (கையைப் பிடித்துத் துக்க அரசன் எழுந்திருக்கிறான்.) மன்னவர் திலகமே! உம்மைப்போன்ற நஞ்சுணமுடைய வேந்தன் இந்த உலகத்திலேயேகிடைப்பன்றே! உம்முடைய சிவபக்தி யாருக்குண்டாம்! சந்திரசேகரப் பெருமா னுடைய விஷயத்தில் நீர் செலவு செய்யும் பொருளுக்கு நான் செலவு செய்தது ஒரு சிறிதும் ஈடாமோ? இந்த அற்பப் பொருளை ஈசுவரன் விஷயத்தில் நான் விதியோகம் செய்தது உம்முடைய மனதிற்கு ஒப்பவில்லையென்று சொன்னால் அதை உலகம் ஏற்குமோ? உண்மைக் கடுக்குமோடு நடந்தவை யூபஸ் என் னுடைய கர்ம வினையைப் போக்கி, என்னை நல்பாஞ்.

தும் பொருட்டு ஏற்பட்டனவே யோழிய அங்குல் உம்மையாதொரு இழிவும், பாவழும் பிடிக்கா. ஸீர் ஸிறேஷ் காலம் இங்கிரெனிப் போல சகல போகங்களோடு அரசாட்சி செய்ய எம் பெருமான் அதுக்கிருப்பார். பரிசுத்தரான அந்தக் கண்ணுதலார் உங்கள் குலதெய்வமாதலால் அவரே உங்கள் குலோத்தாரகராய், உம்முடைய காரியங்களை நடத்திவர வல்லார்; நான் உம்மை யடுத்திருந்த காரணத்தால் வைதிக தருமமும், லெள கிக தருமும் எனக்கு நன்றாகத் தெளிவாயின. மெய்ம்மையான சித்தசுத்தி யுண்டாயிற்று. ஒரே கடவுளாகிய பரமசிவத்தி னிடம் பக்திதோன்றியது. அதனால் மாயையின் விருத்தியான பந்தமாம் இந்த வாழ்க்கை விளைவினுட்பட்ட துண்பம் வெந்தது. கருணையாகிய மெய்யுணர்வு இன்பத்தைத் தந்து தன்மய மாக்கியது. இனி,

(விருத்தம்-தோடி.)

“சக்கிதா நந்த மாமத் தனிப்பர சிவனே தன்ன
திச்சையா லகில மெல்லாம் படைத்தனித் திறு செய்யும்
விச்சைவா னவரைத் தந்த மேலவன் பிறவித் துண்பத்
தச்சமூற் றடைந்தோர்க் கானை விண்பலீ டளிக்கு மன்னுன்.”

நிருபனே! நிகழ்ந்தவற்றைக் குறித்து சிறிதும் கவலைப்பட்டு வருந்தவேண்டாம். நீர் வழுக்கப்படி உமது நாட்டையாண்டு கொண்டிரும். ஞானமயமாகிய தில்லை முதுரைப்பார்க்க வேண்டுமென்று எனக்கு நெடுநாளாக விருப்பமாதலால், நான் அவ்விடத்தையும், இன்னம் மற்ற சிவல்லங்களையும் பார்த்து விட்டு வருகிறேன். இவ்விஷயத்தில் நீர் யாதொரு ஆணையினையும் சொல்லாமல், போகும் படி என்னை அதுமதிக்கவேண்டும்.

அரசன்:—ஸ்வாமி! தாயைப்பிரிந்த கண்மென உம்மை விட்டுப் பிரிந்து நான் இனி ஏப்படி அரசுபுரியப்போகிறேன்? உமது திருவுளத்துக்கு விட்ரோதமாகச் சொல்லவும் அஞ்சகிறேன். இதில் நான் கேட்டுக் கொள்ளக் கூடிய விஷயம் ஒன்றிருக்கிறது. பொன்னம்பல மாயை தில்லை முதலிய விடங்களைப் பார்த்து விட்டு தேவரீர் சீக்கிரமாகத் திரும்பிவந்து இந்த நாட்டின் காரியங்களை

ஒப்புக்கொண்டு எனக்கு நல்வழி காட்டியாயிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். இதுவே என்னுடைய வேண்டுகோள். வாத:—மகிபனே! வருந்தவேண்டாம். நாம் திரும்பவும் விரைவில் கூடுவது எம்பெருமானுடைய திருவருளானால் அப்படியே நடைபெறும்; அதைப்பற்றிக் கவலையுற வேண்டாம். எனக்கு அநுமதி தரவேண்டும்.

அரசன்:—மந்திரி! உடனே போய் எல்லாச் சிறப்புக்களுடன், ஒரு முத்துப் பல்லக்கைக் கொண்டு வாரும்.

மந்திரி:—இதோ கொணர்ந்தேன்.

[இரண்டாவது மந்திரி போய் கலை பரிவாரங்களோடு ஒரு பல்லக்கைக் கொண்டு வருகிறேன்.]

அரசன்:—ஸ்வாமி! இதில் எழுந்தருள வேண்டும். வேண்டாமென்று சொல்லாமல் இந்தப் பாதகாணிக்கையை ஏற்றுக்கொண்டாலன்றி, என்னை மனதார மன்னித்தாக ஏற்படாது. தயவுசெய்ய வேண்டும்.

வாத:—உமது இச்சைப்படியே ஆகட்டும்.

[வாதலூர் பல்லக்கை ஏறிக்கொண்டு சிவ ஸ்தோத்திரம் செய்கிறார்.]

(இராகம் சுருட்டி - தாளம் ஆதி.)

- “முக்திகெறி யறியாத மூர்க்கரோடு முயல்வேனைப் பத்திகெறி யறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணஞ்சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யென்யாண்ட அத்தனைக் கருளியவா ஞர்பெறுவா ரச்சோவே.
- செம்மைகல மறியாத சித்டரோடுக் கிரிவேனை மும்மைமல மறுவித்து முதலாய முதல்வன்று எம்மையுமோர் பொருளாக்கி நாய்சிவிலை யேற்றவித்த அம்மை யெனக் கருளியவா ஞர்பெறுவா ரச்சோவே!

[ஆட்கள் பல்லக்கைத் தாங்கிப்போகின்றனர். அரசன் மந்திரி முதலியோர் நடங்கு கெடுக்காரம் வழித்துணை செல்கின்றனர்.]